1995 நவம்பர் 9]

2. சிறப்புக் கவன ஈர்ப்பு

நாகை-காயிதே மில்லத் மாவட்டம் பெருமாள்பேட்டையிலிருந்து சென்ற மீனவர்கள் காணாமல் போனது குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நாகப்பட்டினம்-காயிதே மில்லத் மாவட்டம் பெருமாள்பேட்டை கிராமத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் சில நாட்களாக வீடு திரும்பாமல் காணாமல் போய் இருக்கிறார்கள் என்கிற பிரச்சினையை அவையில் எழுப்பி அரசின் கவனத்திற்குக் கொண்டுவர திரு. தம்புசாமி அனுமதி கோரியிருக்கிறார். அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறேன். திரு. தம்புசாமி அவர்கள் நேற்றைக்கு முன்தினம் கேட்கிறபோதே நேற்று எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். நேற்று அமைச்சர் தயாராக இருந்தார். திரு. தம்புசாமி வராத காரணத்தால் நேற்று எடுக்காமல் இன்று எடுத்திருக்கிறேன். அதைப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டுவரக் கேட்டுக் கொள்கிறேன். திரு. தம்புசாமி.

திரு. வே. தம்புசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாகை-காயிதே மில்லத் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டை மீனவ குடும்பத்தைச் சார்ந்த மீனவர்கள் குப்புசாமி, பாலசுந்தரம், பாலகிருஷ்ணன்...

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இதே பிரச்சினை குறித்து திரு. கோடிமாரி, திரு. பூராசாமி ஆகியோரும் என் கவனத்திற்கு அறிவிப்புகள் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 11-10

திரு. வே. தம்புசாமி: ஆகியோர் *27-8-1995*-ஆம் நாளன்று காணாமல் போய்விட்டார்கள். இதுகுறித்து *1-9-1995* அன்று வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்து, *12-9-95, 29-9-95* ஆகிய நாட்களிலும், காணாமல் போனவர்கள் பற்றியும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரையிலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அது குறித்து அவையை ஒத்திவைத்து. . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஒத்திவைக்கிற பிரச்சினையாக எடுக்கவில்லை. நேற்று இங்கு வரவில்லை. அதற்காகத்தான் இன்று எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். பிறகு ஒத்திவைப்பது என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒத்திவைப்புப் பிரச்சினையாக எடுக்கவில்லை; சிறப்புக் கவன ஈர்ப்பாகத்தான் எடுத்திருக்கிறேன்.

திரு. வே. தம்புசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெருமாள்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து 27-8-95 அன்று நான்கு மீனவர்கள், திரு. பாலகிருஷ்ணன், திரு. சுப்புரத்தினம், திரு. ராஜேந்திரன், திரு. பாலசுந்தரம் ஆகியோர் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் அன்றைக்கே திரும்பியிருக்க வேண்டும் அல்லது மறுநாள் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள், கரைக்குத் திரும்பவில்லை. 1-9-95 அன்று மீனளத் துறை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மூலமாக டெலக்ஸ் செய்தி அரசுக்குக் கிடைத்தவுடன் நம்முடைய போற்றுதற்குரிய தமிழகத்தினுடைய முதல்வர் இதயதெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் உத்தரவின் பேரில், அன்றைக்கே, 1-ஆம் தேதி அன்றே, ஹெலிகாப்டர் மூலம் தேடச் சொல்லி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அவர்கள் கொழும்பிலே - இலங்கையிலே- இருப்பார்களோ என்ற ஒரு சந்தேகத்தின் அடிப்படையிலே இலங்கை அரசை அணுகும்படியும் நம்முடைய அரசு, மத்தியிலே இருக்கிற மைய அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, அதன் அடிப்படையிலே நம்முடைய கால்நடை பராமரிப்பு மற்றும் மீனளத் துறைச் செயலாளர் மூலமாகவும் திரும்பவும் 11-ஆம் நாளன்று மைய அரசின் உள் விவகாரம் மற்றும் வெளி விவகாரத் துறை அமைச்சகத்திற்கு எழுதப்பட்டு, மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரப்பட்டது. பிறகு, 26-9-95 அன்று மீனவப் பிரதிநிதிகள் என்னையும், மீனளத் துறை ஆணையரையும் சந்தித்து காணாமல் போன மீனவர்கள் இலங்கையில் தீவிரவாதிகளிடம் சிக்கியிருப்பதாகவும், அவர்களைச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் தீவிரவாதிகள் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாகத் தகவல் தந்ததன் அடிப்படையிலே 27-9-95-ஆம் தேதியன்று அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் இந்திய தூதரகத்திற்குத் தெரிவித்து, செஞ்சிலுவைச் சங்கத்துடன் சரிபார்த்து

அந்த நான்கு மீனவர்களையும் திரும்ப அனுப்ப ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதுவரையில் நான்கு நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டு, எந்த ஒரு பதிலும் இலங்கை அரசிடமிருந்து நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. திரும்பவும் 3-11-95-ஆம் நாளன்று இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கு நினைவூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுவரை பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. தகவல் கோரல்

உறுப்பினர் கொடுத்துள்ள அறிவிக்கை குறித்து

திரு. ஜி. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடு) இதிலே இல்லை. நான் இதிலே கேட்கவில்லை, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே (குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் கொடுத்திருக்கிற புயல் சேதத்தைப் பற்றிய பிரச்சினையை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம். இப்போது நேரம் ஆகிவிட்டது. (குறுக்கீடு) இன்று நாம் 1.30 மணிக்குள் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை முடித்தாக வேண்டும். அது கில்லட்டின் நேரம். அதனால் நாளை எடுத்துக் கொள்ளலாம். அமைச்சர் இன்றைக்கே தயாராக இருக்கிறார். நான் நேரத்தின் அருமையைக் கருதித்தான் சொல்கிறேன் அமைச்சர் இங்கு வந்து சொல்லிவிட்டுச் சென்றார், நான் இன்றைக்கே தயார் என்று. நீங்கள் பேசி, அமைச்சர் பேசி நேரம் ஆகும் என்ற காரணத்தினால்தான் அதை நாளை எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். (குறுக்கீடு) அது நாளை எடுத்துக் கொள்ளப்படும்.

4. கவன ஈர்ப்பு

(அ) அரியூர் கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டுள்ளது குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு. திரு. சி. ஞானசேகரன் அவர்கள் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு சமூகநலத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார். திரு. சி. ஞானசேகரன்.